

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 29, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of June, 1900, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Puttalam and make claim to the said land or to some interest therein :

I, Henry William Brodhurst, Assistant Government Agent of the District of Puttalam, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

H. W. BRODHURST, Assistant Government Agent.

Description of Land referred to.

The land commonly called or known as Karuwalagahahena, situated in the village Pulandiyawa in Karambe pattu of the Demala hatpattu of the Puttalam District, in the North-Western Province, containing in extent 3 acres 3 roods and 6 perches, shown as lots A and B, according to the survey authenticated by S. J. C. More, Esq., for Surveyor-General, bearing date the 23rd March, 1900, a certified copy whereof is hereunto annexed, and bounded as follows: north by Atdanduwa jungle, south by tank and cleared jungle claimed by natives, east by Atdanduwa jungle, and west by old field claimed by natives.

විෂි 1900 ක්වූ ජුනි මස 1 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී පුනලමේ කවිවේරියට ඇවිත් මා ඉදිරියේ පෙනීසිට මිත්පසු සඳහන්වෙන්නාවූ ඉඩමට යම් අයිතියක් කිවෙහි අයෙක් කිසිය ඉඩමට හෝ එකී ඉඩමෙන් අර්දයකට යම් උරුමයක් කියා සිටියොත් මිස නැත්නම් පුත්තලම් දිස්ත්‍රික් කුමාර් උපරිපත්තනානු සැන්රි විලියම් බ්‍රොඩ්හර්ස්ට් යන මම විෂි 1897ගේ සහ විෂි 1899ගේ පලමු වෙනි ආඥපණත්වලින් මට ලැබීතිබෙන බලපූඵලවන්තම කරණනොටගෙන මේ දැන්වීමෙන් ඉඩදුන් කාලය ගෙවෙන දිනෙදී එකී ඉඩම රජසත්තක ඉඩමක්ය කියා මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකරණබව මෙයින් දැනගත යුතුයි.

එච්. ඩබ්ලිව්. බ්‍රොඩ්හර්ස්ට්, ආණ්ඩුවේ උපරිපත්තන විමක.

ඉඩමේ විස්තරය.

වයඹ දිසාවේ පුනලම දිස්ත්‍රික්කුමේ දෙමලගත්පත්තුවේ කරඹැපත්තුවේ පුලන්තියාව යන ගම පිහිටාතිබෙන සාමාන්‍යවශයෙන් කරුවලගන හේන කියන නොහොත් ඒ නමින් දැනගන තිබෙන විෂි 1900 ක්වූ මාර්තු මස 23 වෙනි දින බරණ සර්වේයර් ජනරල් උන්නාන්සේ වෙහෙවට ඇස්. ජේ. සී. මෝර් මිනිඳුරුවාන විසින් සහතිකකරණලද සිතියමේ අන්දමට A සහ B අකාර වලින් ඉඩම් කැබෙලි භූමියට ලකුණකර දක්වන අක්කර 3 රූඩ් 3 පර්චස් 6 ඉඩම, ඊට මායිම්—උතුරට අත්දඩුවා කැලේද, දකුණට වැව සහ වැසියෝ විසින් උරුම කියා හිටින එලිකරණලද කැලේද, නැගෙනහිරට අත්දඩුවාකැලේද, බස්නාවට වැසියෝ විසින් උරුම කියන පරණ වෙලද.


இத்தாற் சகலருமறியவேண்டியது இந்த அறிவித்தலின் திகதியாகிய 1900 ம் ஆண்டு ஆனிமீ 1 ந்த தி + தி துவக்கம் முன்று மாசத்திற்குள் இதற்குப்பின் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தானவர யாராகுதலிருந்தால் அவர்கள் புத்தளம் யஸ்திரிக்குள் உதவி அரசாட்சி ஏசன்று ஹென்றி வில்லியம் பொரெட்டெஹெஸ்ற் ஆகிய என் முன் புத்தளம் கச்சேரியில் வெளிப்பட்டு உரித்தாக் காண்பியாதிருந்தால், 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளையுச்சட்டத்தினாலும் 1899 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளையுச்சட்டத்தினாலும் எனக்குக் கொடுத்திருக்கும் அநி காரப்படியே உரித்தப்பேசாத காணிகைய என் கையொப்பயிட்டு எழுத்துமுலமாம் முடிக்குரிய ஆதனமென்று வெளியறக்கப்படுத்தவேன்.

எச். டபிளியு. பொரெட்டெஹெஸ்ற், உதவி அரசாட்சி ஏசன்று.

சூறித்த காணியின் விவரம்.

வழக்கமாய் சுறுவலகஹேறண என்னும் பெயருடைய அல்லது அப்பெயரினால் அறியப்பட்டதும் வடமேன் மாணாணத்து புதளம் உஸ்திரிக்கின் தெமலஹற்பத்திலுள்ள கறம்பேபத்துக்குச்சேர்ந்த பூலணடியாவ கிராமத்திலேயுள்ளதும் பரப்பில் 3 ஏக்கர் 3 அட 6 பேர்ச்சஸ் அடங்கியதும் 1900 ம (நூ) பறகுனிசு 23 ந்திகதி சேர்வையர் ஜெனலுக்காக எஸ். ஜே. சி. மோர் துரை அவர்களால் நிச்சயப்படுத்திய A யும் B யும் என்ற லெறற்களுள்ள இதனோடணத்திருக்கும் பிரதமபடத்தில் சொல்லிய காணிக் கெல்கைகளாவன :—

வடக்கு-அத்தண்டுவா காடு; தெற்கு-கிராமத்தாரால் உரித்துப்பேசப்படுகிற துப்பரவுண்ணப்பட்ட காடும், குளமும்; கிழக்கு-அத்தண்டுவா காடு; மேற்கு-கிராமத்தாரால் உரித்துப்பேசப்படுகிற பழைய வயல்.



Situation : Pulandiyawa village in Demala hatpattu.

Lot.	Name of Land.	Extent.
A	...	A. R. P.
B	Karuwalagahahena	1 2 20
...	Do.	2 0 26

Surveyor-General's Office,  
Colombo, March 23, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.